



தகவல் அர்ப்பும் உரிமைச் சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்),
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

ஆணை நாள்: 10.11.2020

முன்னிலை

திரு. ச. த. தமிழ்குமார், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA7316/F/2019

திரு S.R. சையத் அலி பாஷா ... மேல்முறையீட்டாளர்
/ எதிர் /

பொதுத் தகவல் அலுவலர்/
உதவி செயலாளர் - II,

தமிழ்நாடு வக்:பு வாரியம்,

எண்.1, ஜாபர்சிராங் தெரு,

வள்ளல்சீதக்காதி நகர், சென்னை - 600 001.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	08.01.2019
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	21.01.2019
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	05.03.2019

ஆணை

இவ்வழக்கு தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாத காரணத்தால் இன்று (10.11.2020) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மேல்முறையீட்டாளர் திரு S.R. சையத் அலி பாஷா மற்றும் பொதுத் தகவல் அலுவலர்/ உதவி செயலாளர்-II, தமிழ்நாடு வக்:பு வாரியம், எண்.1, ஜாபர்சிராங் தெரு, வள்ளல்சீதக்காதி நகர், சென்னை ஆகியோர் பங்கேற்றனர்.

2. மேல்முறையீட்டாளர் 08/01/2019 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச்சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில், திருச்சி மாவட்டம், கல்பாளையம் கிராமம், லால்குடி தாலுக்கா, ரஹமத்துல்லா ஷா சுத்தாரி வக்ஃபின் 1996-இல் இருந்து 2018 வரை வரவு செலவு கணக்குகள் விவரமும், 1996-இல் ஜனாப், சையத் அசத் பாஷா முத்தவல்லி இறந்த பிறகு முத்தவல்லி நியமனத்திற்கு எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன, எத்தனை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன, எத்தனை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன மற்றும் ரஹமத்துல்லா ஷா சுத்தாரி வக்ஃபில் 1996-இல் இருந்து முத்தவல்லி நியமனத்திற்கு வக்ஃபு வாரியம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது போன்ற தகவல்களை வழங்கக் கேட்டு பொதுத் தகவல் அலுவலர், தமிழ்நாடு வக்ஃபு வாரியம், சென்னை என விலாசமிட்டு விண்ணப்பித்துள்ளார்.

3. பொதுத் தகவல் அலுவலர் 15.02.2019 நாளிட்ட கடிதம் வாயிலாக தகவல் வழங்கியுள்ளார். அத்தகவலில் திருப்தியடையாத மேல்முறையீட்டாளர் 21.01.2019 தேதியிட்டு சட்டப்பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர், முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு வக்ஃபு வாரியம், சென்னை அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு அலுவலர் தகவல் வழங்காததால் மேல்முறையீட்டாளர் தான் கோரிய தகவலை வழங்க உத்தரவிடுமாறு கோரி 05.03.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (10.11.2020) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் தொலைபேசி வாயிலாக ஆஜராகி, பொதுத் தகவல் அலுவலர் தனக்கு சரியான தகவல் வழங்கவில்லை என தெரிவித்து தான் கோரிய தகவலை பொதுத் தகவல் அலுவலரிடமிருந்து பெற்று வழங்குமாறு ஆணையத்தைக் கேட்டுக்கொண்டார்.

5. இன்றைய விசாரணையில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் மேல்முறையீட்டாளர் 6(1) மனுவில் கோரிய தகவல்களை வழங்க சிறிது கால அவகாசம் வேண்டும் என ஆணையத்தைக் கேட்டுக்கொண்டார்.

6. மேல்முறையீட்டாளரின் மனுவையும், பொதுத் தகவல் அலுவலர் வழங்கிய தகவலையும் இணைத்து பரிசீலனை செய்கையில் மேல்முறையீட்டாளருக்கு சரியான தகவல் வழங்கப்படவில்லை என்பது தெரிகிறது. எனவே, இன்றைய விசாரணையின் முடிவில் ஆணையம் கீழ்க்கண்ட உத்தரவு பிறப்பிக்கின்றது :-

- மேல்முறையீட்டாளர் 08.01.2019 தேதியிட்டு கோரிய தகவல்களை முழுவதுமாக இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவஞ்சல் வாயிலாக சட்டப்பிரிவு 7(6)-ன்படி கட்டணமின்றி அனுப்பிவைத்து, மேல்முறையீட்டாளர் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் அட்டையின் நகல் மற்றும் வழங்கப்பட்ட தகவலின் நகலினை இணைத்து ஒரு அறிக்கையாகத் தயாரித்து இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது.

- மேல்முறையீட்டாளர் 08.01.2019 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரியுள்ள தகவலை வழங்கத் தவறும்பட்சத்தில் பொதுத் தகவல் அலுவலர் மீது தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 20 (1)-ன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஆணையம் எச்சரிக்கின்றது.

ஓம்/- (ச.த. தமிழ்குமார்)
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA7316/F/2019

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/உதவி செயலாளர் - II,
தமிழ்நாடு வக்ஃபு வாரியம்,
எண்.1, ஜாபர்சிராங் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர், சென்னை - 600 001.

மனுதாரர்

திரு S.R. சையத் அலி பாஷா,
த/பெ E.S. சையத் ரவூப்பாஷா,
30, மேலபாக்கத்துறை,
ஆயக்குடி அஞ்சல்,
காட்டுமன்னார்குடி தாலுக்கா,
கடலூர் மாவட்டம் - 608 306.

Copy to: Judgement File/ Spare.
JE/PA-19.11.2020